



PRIME FINANCE PLC

தலைமையகம்,

61, டி. எஸ். சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு 08.

தொலைபேசி: (+94) 112 679 280 - 82 / (+94) 112 679 285 - 87 / (+94) 112 679 289 - 90

பெக்ஸ்: (+94) 112 679 284

இ-மெயில்: info@primefinance.lk

வெப்: www.primefinance.lk

நிதியியல் அறிக்கைகள்

விரிவான வருமான அறிக்கை

2018 மார்ச் 31இல் முடிவடைந்த ஆண்டிற்கானது

	2018 (கனக்காய்வு செய்யப்பட்டவை) ரூபா.	2017 (கனக்காய்வு செய்யப்பட்டவை) ரூபா.
வட்டி வருமானம்	445,450,360	291,728,251
வட்டிச் செலவினம்	(209,450,069)	(133,371,807)
நிகர வட்டி வருமானம்	236,000,292	158,356,444
கட்டணம் மற்றும் தரகுப்பன வருமானம்	12,419,392	5,352,276
நிகர கட்டுப்பன மற்றும் தரகு வருமானம்	12,419,392	5,352,276
வர்த்தகத்தின் நிகர இலாபம் / (நட்டம்)	(70)	(180)
ஏனைய செயற்படு வருமானம் (தேறியது)	74,901,409	2,100,563
மொத்த செயற்படு வருமானம்	323,321,022	165,809,103
கடன் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை (பெறுமதி) குறைப்பு/ புறமாற்றல்	(107,632,627)	(9,027,486)
தேறிய செயற்படு வருமானம்	215,688,395	156,781,617
செயற்படு செலவினம்		
சொத்துச் செலவினம்	(74,277,599)	(58,798,915)
ஆதனங்கள், இயந்திரசாதனங்கள், உபகரணங்களின் தேய்மானம்	(10,630,066)	(9,548,944)
அருவச் சொத்து பெறுதல் தீர்ப்பு	(1,105,957)	(810,478)
ஏனைய செயற்படு செலவினங்கள்	(94,588,605)	(69,466,999)
நிதிச் செலவுகளின் வற வரிக்கு முன்னரான செயற்படு இலாபம் / (இழப்பு)	35,086,167	18,156,282
நிதிச் செலவுகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி	(7,962,581)	(9,343,736)
இலாபம்/(நட்டம்) செயற்பாடுகளின் வரிக்கு முந்திய இலாபம் (ஏற்பாடு) / மீள்தல் - வருமானத்தின் மீதான வரி	27,123,586	8,812,546
ஆண்டிற்கான இலாபம்/(நட்டம்)	(14,032,874)	(6,289,588)
ஏனைய அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம் / (செலவு)	13,090,713	2,522,957
இலாபம்/நட்டமாக மீள் வகைப்படுத்த தேவையில்லாத ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	45,025	383,184
ஒப்பீட்டிய திட்டங்கள் மீதான இலாபம் / (நட்டம்)		
ஆண்டிற்கான மொத்த அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம் / (செலவு), தேறிய வரி	45,025	383,184
ஆண்டிற்கான மொத்த அனைத்தையுமுள்ளடக்கிய வருமானம் / (செலவு)	13,135,738	2,906,141
இலாபம் மீது ஒரு சாதாரண பங்கிற்கான சம்பந்தியம் (ரூபா)	0.42	0.11

நியம சட்ட நியுறிக்கையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவை சுயாதீன கணக்காய்வாளர்களின் அறிக்கை

INDEPENDENT AUDITORS' REPORT TO THE SHAREHOLDERS OF PRIME FINANCE PLC

Report on the audit of the Financial Statements

We have audited the financial statements of Prime Finance PLC ("the Company"), which comprise the consolidated statement of financial position as at 31 March 2018, and the statement of comprehensive income, statement of changes in equity and cash flow statement for the year then ended, and a summary of significant accounting policies and other explanatory information.

In our opinion, the accompanying financial statements of the Company give a true and fair view of the financial position of the Company as at 31 March 2018, and of its financial performance and cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Basis for opinion

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAAS). Our responsibilities under those standards are further described in the Auditor's responsibilities for the audit of the financial statements section of our report. We are independent of the Company in accordance with the Code of Ethics issued by CA Sri Lanka (Code of Ethics) and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Key audit matters

Key audit matters are those matters that, in our professional judgment, were of most significance in our audit of the financial statements of the current period. These matters were addressed in the context of our audit of the financial statements as a whole, and in forming our opinion thereon, and we do not provide a separate opinion on these matters. For each matter below, our description of how our audit addressed the matter is provided in that context.

We have fulfilled the responsibilities described in the Auditor's responsibilities for the audit of the financial statements section of our report, including in relation to these matters. Accordingly, our audit included the performance of procedures designed to respond to our assessment of the risks of material misstatement of the financial statements. The results of our audit procedures, including the procedures performed to address the matters below, provide the basis for our audit opinion on the accompanying financial statements.

(Contd.)

Key audit matters specific to Company

Key audit matter	How our audit addressed the key audit matter
Allowance for impairment of Loans and Advances and Lease Rentals Receivable & Stock Out on Hire	To assess the reasonableness of the allowance for impairment, our audit procedures (among others) included the following: We understood & evaluated the key internal controls over estimation of the allowance for impairment including those over identifying occurrence of loss events. We tested checked the underlying calculations (and data used in such calculations) on a sample basis. In addition to the above, focused procedures were performed as follows: Specific allowance for impairment: For a sample of non-performing loans & leases, management's forecasts of cash flows were tested - checked to historical patterns of customer repayment. Among other procedures, forecast cash flows arising from collateral (or other sources of expected recovery) were verified to source documents. Collective allowance for impairment: For loss ratios used by management, we assessed the appropriateness of the loss emergence period including consultation with historical loss emergence assumptions on effects arising from macro - economic factors were compared to published data. We assessed the adequacy of the related financial statement disclosures as set out in notes 18, 1 and 19 -

(Contd.)

Other information included in the Company's 2018 Annual Report

Other information consists of the information included in the Company's 2018 Annual Report, other than the financial statements and our auditors' report thereon. Management is responsible for the other information. The Company's 2018 Annual Report is expected to be made available to us after the date of this auditor's report.

Our opinion on the financial statements does not cover the other information and we will not express any form of assurance conclusion thereon.

In connection with our audit of the financial statements, our responsibility is to read the other information identified above when it becomes available and, in doing so, consider whether the other information is materially inconsistent with the financial statements or our knowledge obtained in the audit, or otherwise appears to be materially misstated.

Responsibilities of management and those charged with governance for the financial statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

Auditor's responsibilities for the audit of the financial statements

Our objectives are to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with SLAAS will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with SLAAS, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. We also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting material misstatements resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.
- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.

(Contd.)

- Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
- Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.

We also provide those charged with governance with a statement that we have complied with relevant ethical requirements regarding independence, and to communicate with them all relationships and other matters that may reasonably be thought to bear on our independence, and where applicable, related safeguards.

From the matters communicated with those charged with governance, we determine those matters that we consider to be of most significance in the audit of the financial statements of the current period and are therefore the key audit matters. We describe these matters in our auditor's report unless law or regulation precludes public disclosure about the matter or when, in extremely rare circumstances, we determine that a matter should not be communicated in our report because the adverse consequences of doing so would reasonably be expected to outweigh the public interest benefits of such communication.

Report on Other Legal and Regulatory Requirements

As required by section 163(2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and, so far as appears from our examination, proper accounting records have been kept by the Company.

CA Sri Lanka membership number of the engagement partner responsible for signing this independent auditor's report is 1420.

18 June 2018
Colombo

நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கை

2018 மார்ச் 31இல் இருந்தவாறு

	2018 (கனக்காய்வு செய்யப்பட்டவை) ரூபா.	2017 (கனக்காய்வு செய்யப்பட்டவை) ரூபா.
சொத்துக்கள்		
காகம் காக்குச் சமமானவையும்	417,958,339	128,416,689
நிதித்துறை முதலீடுகள் - வர்த்தகத்திற்கானது	-	520
கடன்களும் முற்பணங்களும்	2,184,713,733	1,074,545,486
குத்தகை வாடகைகள் பெறுகையும் வாடகைக்கான பொருட்களும்	496,020,155	91,555,416
நிதித்துறை முதலீடுகள் - விற்பனைக்கானவை	56,300	56,300
நிதித்துறை முதலீடுகள் - முதிர்வுக்கானவை	122,468,566	89,482,222
ஏனைய நிதித்துறைச் சொத்துக்கள்	153,375,687	213,682,831
பதிவேடுகள் - காணச் சொத்து இருப்பு	129,266,607	38,532,048
ஏனைய நிதிச்சொத்துக்கள் அல்லாதவை	11,415,535	21,217,539
(முதலீட்டுச் சொத்து)	105,439,534	
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	28,525,141	19,464,312
அருவச் சொத்துக்கள்	2,222,312	2,328,269
பிற்போட்ட வரிச் சொத்துக்கள்	19,913,154	22,488,656
மொத்த சொத்துக்கள்	3,671,374,853	1,701,770,291
பொறுப்புக்கள்		
வங்கிகளுக்குச் சேர வேண்டியவை	192,350,891	39,424,575
வாடிக்கையாளர்களுக்குச் சேர வேண்டியவை	2,399,149,502	1,311,055,978
ஏனைய நிதித்துறைப் பொறுப்புக்கள்	240,422,196	6,434,521
ஏனைய நிதித்துறைமற்ற பொறுப்புக்கள்	223,210,024	26,231,948
ஒப்பீட்டிய நன்மைப் பொறுப்புக்கள்	3,167,412	2,184,180
மொத்தப் பொறுப்புக்கள்	3,058,300,025	1,385,331,202
பங்குதாரர்களின் நிதியம்		
அறிவிக்கப்பட்ட முதலதனம்	508,500,000	225,000,000
பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்	95,883,622	83,402,419
நியதிச்சட்ட ஒதுக்கு நிதியம்	8,691,206	8,036,670
மொத்தப் பங்குதாரர்களின் நிதியம்	613,074,827	316,439,089
மொத்தப் பொறுப்புக்களும் பங்குதாரர்களின் நிதியம்	3,671,374,853	1,701,770,291
பொறுப்புக்களும் ஏனைய நிலையல்லா பொறுப்புக்களும்	13,403,458	7,052,353
ஒரு பங்கிற்கான தேறிய சொத்துக்கள் (ரூபா)	17.03	14.06

தெரிவு செய்யப்பட்ட செயல்திறன் குறிக்காட்டிகள்

(நியதிச்சட்ட அறிக்கையிலுக்கு அமைவாக)

2018 மார்ச் 31இல் இருந்தவாறு

விபரம்	31.03.2018 இல் (கனக்காய்வு செய்யப்பட்டவை)	31.03.2017 இல் (கனக்காய்வு செய்யப்பட்டவை)
ஒழுங்குபடுத்துதல் மூலதனப் போதுமை		
அடிப்படையிலான மூலதனம் (அடுக்கு 1 மூலதனம்), ரூ.000	584,149	316,439
மொத்த மூலதன அடித்தளம், ரூ.000	584,149	316,439
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் %ஆக மைய மூலதனப்போதுமை விகிதம் (குறைந்தபட்சத் தேவையாடு, 5%)	21.00%	26.23%
இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களின் %ஆக மொத்த மூலதனப்போதுமை விகிதம் (குறைந்தபட்சத் தேவையாடு, 10%)	21.00%	26.23%
மூலதன நிதியிலிருந்து வாய்ப்பு பொறுப்பு விகிதம் (குறைந்தபட்சத் தேவையாடு, 10%)	25.55%	25.31%
சொத்துக்களின் தரம் (கடன் சொத்துப்படியின் தரம்)		
சீராகக்கப்பட்ட மொத்த செயற்பாட்டாவை தங்குமிடவசதிகள், ரூ.000	205,626	179,649
சீராகக்கப்பட்ட மொத்த செயற்பாட்டாவை தங்குமிடவசதிகள் விகிதம் %	7.32	13.72
சீராகக்கப்பட்ட தேறிய செயற்பாட்டாவை தங்குமிடவசதிகள் விகிதம் %	2.77	2.76
இலாபத்தன்மை (%)		
வட்டி எல்லை	10.49%	10.38%
சொத்துக்களிலிருந்தான வருவாய் (வரிக்கு முந்திய)	1.01%	0.55%
பாடுகு மூலதனத்திலிருந்தான வருவாய் (வரிக்கு பின்)	2.83%	0.92%
ஒழுங்குமுறைப்படுத்தல் தீர்வுத்தன்மை (ரூபா 000)		
தேவையற்ற தீர்வுத்தன்மை சொத்துக்களின் ஆகக் குறைந்த பெறுமதி	265,772	132,541
கிடைக்கக்கூடிய தீர்வுச் சொத்துக்களின் தொகை	624,914	214,267
தேவையற்ற அரக பத்திரங்களின் ஆகக் குறைந்த பெறுமதி	84,283	85,668
கிடைக்கக்கூடிய அரக பத்திரங்களின் தொகை	121,398	88,430
விஞ்ஞான தகவல்கள்		
ஊழியர்களின் எண்ணிக்கை	121	89
கிளைகளின் எண்ணிக்கை	7	7
சேவை மையங்களின் எண்ணிக்கை	இல்லை	இல்லை
அடகு மையங்களின் எண்ணிக்கை	இல்லை	இல்லை

உறுதிப்படுத்தல்:

மேலே கையொப்பமிடப்பட்டிருக்கும் பிளானர் பீஸ்சி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உதவி பொது கணக்காய்வாளர் ஆகிய நபர்கள் கூட்டாக, கீழேயுள்ளனவற்றை உறுதிப்படுத்துகிறோம்:

(அ) மேலே தயாரிக்கப்பட்டுள்ள கூற்றுக்கள் இலங்கை மத்திய வங்கியினால் விபரிக்கப்பட்ட படிவம் மற்றும் வணிகவல்லக்கங்களுக்கு இசைவாக தயாரிக்கப்பட்டுள்ளனது.

(ஆ) கணக்காய்வு செய்யப்பட்டதென குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் சிறப்பியல்பு வாய்ந்த நிதிக்கண்காணிப்பின் சிறப்பு நோக்குடன் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூறுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளனவையாகும்.

(கையொப்பமிட்டது)
ரீசக் கருவாராச்சி
தலைமை நிர்வாக அதிகாரி
18/06/2018

(கையொப்பமிட்டது)
டி எம் எம் தென்னகோன்
உதவி பொது முகாமையாளர்
18/06/2018